

பல உயர்பதவிகள் வகித்தார்; 1814இல் நெப்போலியன் வீர்ச்சிக்குப் பின் இத்தாலினாடு சென்று அங்கு ஏழு ஆண்டுகள் கழித்தார்.



10

யதார்த்தப் புதினத்தில் மனோத்துவம்

ஸ்தாந்தால் (STENDHAL) 1783–1842

ஸ்தாந்தால் எனும் புனையெர் கொண்ட ஆரி பெயில் (Henri Beyle) 1783இல் பிறந்தார். சிறு வயதிலேயே தூயை இழந்த இவருடைய பின்னைப்பறுவத்திலே புர்சி நாட்டை உலூக்கியது. இவருக்குத் தம் தந்தையேல் வெறுப்பு, அத்தையேல் வெறுப்பு தம் ஆசிரியர்மேல் வெறுப்பு கிறித்துவ மதத்தின்மேல் வெறுப்பு, மன்னர் ஆட்சிமுறையின்மேல் வெறுப்பு. மிகவும் சுதந்திரமான இயல்புடையவர் ஸ்தாந்தால். இவருக்குக் கணித பாடத்தில் சிறப்பான ஆற்றல் இருந்தது. பாரிஸ் சென்று பொறியில் கல்லூரியில் சேர்ந்து பொறியில் வல்லுநராக இவர் விரும்பினார். இந்தகெள்வே பாரிஸ் வந்த இவர் நுழைவத்தோற்கும்கூச் செல்லவில்லை; நெப்போலியன் படையில் சேர்ந்தார்; நாட்டுத் தூதாவரை

வெ. ராஜகோபாலன்

131

எனும் துடிப்பும் ஆர்வமும் கொண்ட இளைஞர்கள், ஒன்று படையில் சேர்வார்கள் அல்லது மதபாநியராகப் போவார்கள்.

இப்புதினத்தின் நாயகன் முய்லியே சொரீல் (Julien Sorel) ஓர் ஆசாரியின் மகன். நல்ல அறிவுறைற்கு உள்ள இவன் எப்படியும் வாழ்வில் முன்னேற வேண்டும் எனப் போவாக் கொண்டிருந்தான்.

நகர மேயர் ரெனாலுடைய (Rénal) குழந்தைகளுக்கு டியாஷன் பாடம் சொல்லிக்கொடுக்கும் பணி இவனுக்குக் கிடைக்கிறது. மேயின் மனைவிக்கு இவனிடம் மையல் ஏற்படுகிறது. மேயர் இவனைப் பணியிலிருந்து விலக்கி ஊரைவிட்டு வெளியெற்றிகிறார். வேறு ஊர் சென்ற இவனுக்கு ஒரு பெரிய பிரபுவின் செயல் பதவி கிடைக்கிறது. பிரபுவின் மகனாக்கு முய்லியே சொரீல் மீது காதல் பிறக்கிறது. இவைதையே நற்பஞ்சுகளைக் கண்ட பிரபுவின் குடும்பத்தினர் திருமணத்தை நிச்சியிக்கின்றனர். இதைக் கேள்வியிட்டு மிகுந்த பொறுத்தை கொள்கிறான் மேயின் மனைவி மாற்ற தெரணால்; பிரபுவி முய்லியே செரேலைப் பற்றி அவதாறுகள் சொல்லித் திருமணத்தை நிறுத்தி விடுகிறான். இதையற்றந்து மிகவும் ஆத்திரங்கொண்ட முய்லியே சொரீல் ஜூரில் சென்று, மேயின் மனைவி தேவாலயத்தில் தொழுது கொண்டிருக்கும்போது துபாக்கியால் கடுகிறான். குறி தவறி விடுகிறது. அவன் கைது செய்யப்படுகிறான். அவனுக்கு மரணத்தைனே விடிக்கப்படுகிறது. மதாம் த ரெனால் அவனைச் சிறையில் வந்து சந்தித்துத் தன் அந்தாங்க்கு காதவையும் அதனால் விணைந்த பொறுத்தையால் தான் செய்த தவற்றையும் கூறி வருந்துகிறான். மதாம் த ரெனால் தன்னைக் காதலிக்கிறான் எனும் என்னாமே சிறையில் அவனுக்கு இன்பந் தருகிறது. அவன் தூக்கிலிப்படுகிறான். சில நாள்களில் மதாம் த ரெனாலும் மரணமடைகிறான்.

பார்ம் நகாத்தின் துறவிகள் ஆசிரியம்: 28 அத்தியாயங்களைக் கொண்ட இப்புதினம் 48 நாள்களில் எழுதப்பட்டது. Fabrice வாட்டர்லூ போரில் நெப்போலியன் படையில் ஒரு வீரன். போர் முடிந்த பின் மிலான் நகருக்கு அவன் வருகிறான். அங்கு அவன் அத்தையும் மிகுந்த

பல உயர்பதவிகள் வகித்தார்; 1814இல் நெப்போலியன் வீர்ச்சிக்குப் பின் இத்தாலினாடு சென்று அங்கு ஏழு ஆண்டுகள் கழித்தார்.

1821இல் பாரிஸ் வந்தார் ஸ்தாந்தால், மொலியேஷாப் போல் நாடகம் எழுத வேண்டும் என்பது இவர் அவா. ஆனால் இவர் எடுதிய நாடகக்கள் சிறப்படையவில்லை. பல நாடக நடிகைகளுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. ‘ரீதீம் வேஷப்பியரும்’ என்று ஒரு திறனாய்வுக் கட்டுளை எழுதினார். இது அக்காலக்கூட்டத்தில் பிரபுவாகிள் கொண்டிருந்த புனைவியல் நாடகக் கொள்கைகளுக்கு வலுவடியது. காதவைப் பற்றி (De l'Amour) என்று ஒரு மனோத்துவம் கட்டுரையும் எழுதினார் ஸ்தாந்தால். ‘ஒருவர் மனத்தில் காதல் அரும்பிவிட்டால் காதலிக்கப் படுவோர் ஆயிர்க்கணக்கங்களை நற்பண்டுகளின் உறவிலிடாக்குத் தோன்றும்; இது காதவின் இயல்பு’ என்பார் ஸ்தாந்தால். இதற்கு இவர் கொட்டும் உதாரணம் இது: “உபுச் சாங்கத்தில் ஏறியப்பட்ட ஒரு கிளையைச் சில வாரங்களுக்குப் பிறகு எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் சிறியவை பெரியவை என ஆயிர்க்கணக்கங்கள் பதித்தது போன்று ஜோலிக்கும்.”

ஸ்தாந்தால் 1830இல் சிவப்பும் கறுப்பும் (Le Rouge et le Noir) என்று ஒரு புதினம் வெளியிட்டார். ஸ்தாந்தாலுடைய மற்றொரு புதினம் (La Chartreuse de Parme) பார்ம் நகந்துத் துறவிகள் ஆசிரியம் என்பது. இது வெளியிட்டது 1839இல். இவ்விரு நாடகங்குமே வெளியிட்ட போது வெற்றி காணவில்லை. ‘நாள் அடுத்த தலைவரை வாசகர்களுக்காக மழுசியிருக்கிறேன்’ என்று ஆயினார் ஸ்தாந்தால். இவர் குறிபிட்டபடியே இவருடைய நாடகங்கள் இருப்பதும் நூற்றனாகும் கூப்பிடுபடியே பெற்றன. உடல் நலம் குன்றி ஸ்தாந்தால் மறைந்தது 1842இல்.

சிவப்பும் கறுப்பும்: இப்புதினம் 75 அத்தியாயங்களைக் கொண்டது. சிவப்பு என்பது போப்படை, புர்சி ஆசிரியற்றின் குறிப்பீடு. கறுப்பு என்பது கிறித்துவ மதம், துறவு, சோகம் ஆசிரியவற்றின் குறிப்பீடு. இப்புதினம் வெளியிட்டத் காலத்தில், சுகுதாயத்தில் முன்னேற வேண்டும்

132

ஸ்பிராஞ்சு இலக்கிய வரலாறு

செல்வாக்குடைய சீமாட்டியான Sansaverina தயவால் அவனுக்கு ஆர்ச்சிபிலீப் பதவி கிட்ட இருக்கிறது. அவன் அத்தகைக்கு அவள்கேல் காதலோடு கூந்த பரிவு. விரோதிகள் விரித்த குழ்ச்சிலவைபில் சிக்கிய Fabrice கைது செய்யப்பட்டுச் சிறையில்லைக்கப்படுகிறான். சிறை அதிகாரியின் மகன் க்கொள்வியா (Clelia) அவன்மேல் காதல் கொள்கிறான். அத்தை Sansaverina அவனைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறான். நகில் ஒரு பாடச் செல்கிறது. அத்தையின் ஆரையல் செல்வாக்கு மீண்டும் ஒங்குகிறது. கதாராயகுங்குத் துணைப்பிலீப் பதவி கிடைக்கிறது. Clelia-வை மீண்டும் அவன் சந்திக்கிறான். இப்போது அவன் வேறு ஒருவரின் மனைவி. அவனுடைய மகன் இருந்துபோகிறான். Fabrice உலகவாழ்வைத் தழுந்த பார்ம் நகருத்துத் துறவிகள் மடத்தில் புகுந்துவிடுகிறான்.

இப்புதினத்தில் வரும் Waterloo போரின் விரிவான வருணான மிகவும் பிரபுவமானது.

10.1. ஸ்தாந்தாலின் இயல்பு

ஸ்தாந்தால் உணர்ச்சிக்கப்படும் தன்மையுடையவர்; முழுகந்திராம் விரும்பியான இவர் குடும்பத்திலோ, சமுதாயத்திலோ, அரசியலிலோ எவ்வித அடுக்கு முறையையும் சகையாதவர்; வொல்தேரைப் போன்று மதக்குருமாக்களின் தீவிரச் செயல்களைச் சாடுனார்; ருஸ்ஸோவைப் போலக் சமுதாயத்தின் பிறப்புவிலீந்த ஏற்ற தாழ்வுகளை ஏற்க முறைத்தார். இசை, ஒவியம் ஆகியன இவருக்கு மிகவும் பிழித்தவை. தும்பையும் படைத்தார் ஸ்தாந்தால்.

10.2. இலக்கியக் கொள்கைகள்

ஸ்தாந்தால் கூறுவார்: “புதினம் என்பது ஒரு கண்ணால்; நாம் செல்லும் வழியென்கும் அதை எடுத்துச் செல்கிறோம். சமுதாயத்திலோ யாத்துமான பிரதிபிலம்பத்தை அடு கொட்டும்; ஒரு சமயம் நீல வானத்தைப் பிரதிபலிக்கும்; அடுத்த கொட்டை சூக்கண்டையையும் குப்பைத்

எனும் துடிப்பும் ஆர்வமும் கொண்ட இளைஞர்கள், ஒன்று படையில் சேர்வார்கள் அல்லது மத்பாதிரியாகப் போவார்கள்.

இப்புதினத்தின் நாயகன் முய்லியே சொரேல் (Julien Sorel) ஓர் ஆசாரியின் மகன். நல்ல அறிவாற்றல் உள்ள இவன் எப்படியும் வாழ்வில் முன்னேற வேண்டும் எனப் போவாக் கொண்டிருந்தான்.

நகர் மேயர் ரெனாலுடைய (Rénal) குழந்தைகளுக்கு டியூஷன் பாடம் செல்லிக்கொடுக்கும் பணி இவனுக்குத் திடைக்கிறது. பேயின் மனைவிக்கு இவனியே மையல் ஏற்படுகிறது. மேயர் இவனைப் பணியிலிருந்து விலக்கி ஊனவிட்டு வெளியேற்றுகிறார். வேறு ஊர் சென்ற இவனுக்கு ஒரு பெரிய பிரபுவின் செயல் பதவி திடைக்கிறது. பிரபுவின் மகனுக்கு முய்லியே சொரேல் மீது காதல் பிறக்கிறது. இவனுடைய நற்பண்டுகளைக் கண்ட பிரபுவின் குடும்பத்தினர் திருமணத்தை நிச்சயிக்கின்றனர். இதைக் கேள்விப்பட்டு மிகுந்த பொருளை கொள்கிறார் மேயின் மனைவி மாதம் த ரெனால்; பிரடுவிடம் முய்லியே சொரேலைப் பற்றி அவதாருவான் சொல்லித் திருமணத்தை நிறுத்தி விடுகிறார். இதையற்று மிகவும் ஆத்திரங்கொண்ட முய்லியே சொரேல் ஜூரில் கொண்டு, மேயின் மனைவி தேவாலயத்தில் தொழுது கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் கடுகிறார். குறி தவறி விடுகிறது. அவன் கைது செய்யப்படுகிறான். அவனுக்கு மரணத்தைன் விதிக்கப்படுகிறது. மதாம் த ரெனால் அவனைச் சிறையில் வந்து சந்தித்துத் தன் அந்தாங்கக் காதலையும் அதனால் விளைந்த பொருளையால் தான் செய்த தவற்றையும் கூறி வருந்துகிறார். மதாம் த ரெனால் தன்னைக் காதலிக்கிறார் எனும் என்னை சிறையில் அவனுக்கு இன்பந் தருகிறது. அவன் தூக்கிலிடப்படுகிறான். சில நாள்களில் மதாம் த ரெனாலும் மரணமடைகிறான்.

பார்ம் நகுத்தின் துறவிகள் ஆசிரம: 28 அத்தியாயங்களைக் கொண்ட இப்புதினம் 48 நாள்களில் எழுதப்பட்டது. Fabrice வட்டாலூ போரில் நெப்போலியன் படையில் ஒரு வின். போர் முழுந்த பின் மிலான் நகருக்கு அவன் வருகிறான். அங்கு அவன் அத்தையும் மிகுந்த

தொழிணயையும் பிரதிபலிக்கும்.” நாட்டு நடப்பில் பத்திரிகைகளில் வெளிவந்த நிலைச் செய்திகளை ஒட்டியே தம் இரு புதினங்களையும் படைத்தார் ஸ்தாந்தால் இதுவே இவருடைய நடப்பியல் தத்துவம். இவர் தம் புதினங்களில் புறுஉலகின் வருணங்களைவிட அகஉலகின் அசைவுகளையும், கற்பனைகளையுமே விரிவாகக் காணச்செய்தார். இவர் புதினங்களில் மனப்பொராட்டங்களுக்கு அதிர் இடமின்டு, நீண்ட காட்சி வருணங்களுக்கு இடமில்லை. “எதையும் சுற்றி வளைக்காமல், உள்ளது உள்ளடி கூற வேண்டும்; சட்டப்புத்தகத்தின் நடைபோல, புதின எழுத்தின் நடை இருக்க வேண்டும்” என்பது இவர் கொள்கை. “நான் என் புதினங்களை எழுதும்போது தினசமும் Civil procedure code சட்டப்புத்தகத்திலிருந்து ஜந்தாறு பக்கங்களைப் பழங்குதை வழக்கமாகக் கொள்வேன், எழுத்துநடை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக” என்று கூறுவார் ஸ்தாந்தால்.

செல்வாக்குடைய சீமாட்டியுமான Sansaverina தயவால் அவனுக்கு ஆர்ச்சிபிலைப் பதவி கிட்ட இருக்கிறது. அவன் அத்தைக்கு அவன்மேல் காதலோடு கலந்த பரிவு. விரோதிகள் விரித்த குழுச்சிவெல்லையில் சிக்கிய Fabrice கைது செய்யப்பட்டுச் சிறைபிலதைக்கப்படுகிறார். சிறை அதிகாரியின் மகன் க்ளெலியா (Clélia) அவன்மேல் காதல் கொள்கிறார். அத்தை Sansaverina அவனைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார். நகரில் ஒரு பாட்சி வெட்கிறது. அத்தையின் ஆரசியல் செல்வாக்கு மீண்டும் ஒரு குழுமிக்கிறது. கதாநாகமூன்குத் துணைப்பிலைப் பதவி கிடைக்கிறது. Clelie-வை மீண்டும் அவன் சந்திக்கிறார். இப்போது அவன் வேறு ஒருவரின் மனைவி. அவனுடைய மகன் இறந்துபோகிறார். துயர் தானால் Clelieவை இறந்துபோகிறார். Fabrice உலகவாழ்வைத் துறந்து பார்ம் நகரத்துத் துறவிகள் மட்டும் பகுந்துவிடுகிறார்.

இப்புதினத்தில் வரும் Waterloo போரின் விரிவான வருணங்களை மிகவும் பிரபலானானது.

10.1. ஸ்தாந்தாலின் இயல்பு

ஸ்தாந்தால் உணர்ச்சிவசப்படும் தன்மையுடையவர் ; முழுக்கந்திரம் விரும்பியான இவர் குடும்பத்திலோ, சமுதாயத்திலோ, ஆரசியலிலோ எவ்வித அடக்கு முறையையும் சகியாதவர் ; வொல்தேவரப் போன்று மதுரூமார்களின் தீவிரச் செயல்களைச் சாடுணார் ; ரூஸ்லோாலைப் போவல் சமுதாயத்தின் பிரப்புவிலையந்த ஏற்றத் தாழ்வுகளை ஏற்க மறுத்தார். இசை, ஒவியம் ஆகியன இவருக்கு மிகவும் பிழித்தவை. தம்மைப் போவலே தம் கதாநாயகர்களையும் படைத்தார் ஸ்தாந்தால்.

10.2. இலக்கியக் கொள்கைகள்

ஸ்தாந்தால் கூறுவார்: “புதினம் என்பது ஒரு கண்ணாடி; நாம் செல்லும் வழியெர்க்கும் அதை எடுத்துச் செல்விறோம். சமுதாயத்தின் யுதாந்தமான பிரதிபிழப்பத்தை ஆசு காட்டும்; ஒரு சமயம் நீல வரானத்தைப் பிரதிபலிக்கும்; அடுத்த நொடியே தெருவோரா சாக்கண்டயையும் குப்பைத்

PROSPER MERIMÉE



11

வேறு சில புனைவியல் எழுத்தாளர்கள்

நீண்ட புதினங்களும் குறுநாவல்களும்

துப்பா, பல்சாக், விக்டோர் உட்கோ போன்ற எழுத்தாளர்களின் படைப்புள் நீண்ட நலீங்களைக் காட்டுத்தன. இதே காலக்ட்டத்தில் உணர்நடையில் குறுகிய வடிவில் ஒருவகை எழுத்தாக்கமும் தோன்றியது. அதுவே குறுநாவல் அல்லது சிறுக்குதை எனப் பெய்ய பெற்றது.

கதாநாயகநாயகியின் இயல்பு குணநவங்கள் ஆகியவை அலாதும் வாழ்வில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் வழியே எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என்பதைக் காட்டின, நாவல்கள். குறுநாவல் ஒரு குரிபிட்ட சம்பவத்தை மையப்படுத்தி அதில் விதியாசமான பல பாத்திரங்களை மோதசெய்து அச்சம்பவத்தின் முழுப்பரிமானங்களைத்தக் காட்டும். நாவல்களில் சம்பவங்கள் பாத்திரங்களை உருவாக்கும்; குறுநாவல்களில்

பாத்திரங்கள் சம்பவத்தை உருவாக்கும்; நாவல்களில் வரும் சம்பவங்கள் வாசகர்கள் தம் வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களை ஓயிட்டூப்பார்க்கத் தூண்டும்வகை அமைந்திருக்கும். ஆகையால் நாவல்களில் பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் நிஜத்தின் பிரதிப்பமாக் இருக்கும். இவற்றில் நம்பகத்தன்மைக்கே முக்கிய இடம். வாசகர்களின் மனத்தை நெரிசீச் செய்வதே இவற்றின் நோக்கம். ஆனால் குறநாவல்களில் நம்பகத்தன்மையைவிட்டு கற்பனைக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும்; படிப்பால்களை உடப்பி, வியப்பிளாஸ்ட்டி விருங்கிருப்பத் தருவதே குறுநாவல்களில் முக்கியமாகக் கருதப்பட்டது. சிறிய வசூல் கொண்டிருந்த இவற்றைப் படித்து முடிப்பது எனிதாக இருந்த காரணத்தால் இவை வாசகர்களிடமிருந்து நல்ல வரலேற்றைப் பெற்றிருந்தன. ஃபிராஞ்சு இலக்கியத்தில் மட்டுமல்லது வேறு சில ஜோப்பிய இலக்கியங்களிலும் இவை இதே காலகட்டத்தில் காணப்படுகின்றன.

குறநாவல்களில் ஒரு தனி வகை, பயங்கரமான மர்மம் குற்ற மனிதியல்புக்கு அப்பாற்பட்ட சம்பவங்களுக்கு முழுமிடம் அளித்து. அறிவியலால் விளக்கமுடியாத சில அப்புக் கச்திகளின் இயக்கம் இவற்றில் முன்னிருத்தப்படும். மந்திரச்சுதி கொண்ட குனியக் கிழவிகள், இரத்தக்காட்டேரி, இரத்தம் உறங்குக்கு இராச்சத் வெளாவால், பறிவாய்க்குவற்றக்காகத் திரித்துகொண்டிருக்கும் ஆவிகள், நூய் உருவில் பேய்கள் ஆகிய இவற்றைக் கொண்டு பயங்கரச் சூழ்நிலை உருவாக்கப்படும். ஆங்கில இலக்கியத்தில் Horace Walpole போன்றவர்களும், ஜெர்மன் இலக்கியத்தில் Hoffmann போன்றவர்களும் இத்தகைய கதைகள் எழுதியுள்ளார். எழுத்தின் எல்லாத் துறைகளிலும் தம் முத்திரையைப் பற்றி விக்டோரி உட்கோவும், இத்தகைய கதை ஒன்று எழுதியுள்ளார் Hans d' Islande எனும் தலைப்பில்.

11.1. ஷார்ஸ் நெருதியே (Charles Nodier) 1780–1844

இவர் பார்திரினாவுபையதுச் சிறுவனாக இருந்தபோது கில்லட்டன் கத்தியின்கீழ் நூற்றிருக்கணக்கான தலைகள் உருளக் கண்டும்

11.2. ஒரு வித்தியாசமான எழுத்தாளர்: ப்ரெராஸ்பேர் மெரிமே (Prosper Mérimée) 1803–1870

பொதுவாக இலக்கியவாதி, எழுத்தாளர் என்றால் ஏழ்மையில் உழூல்பவர், துங்பத்தில் துவால்பவர், சமூக அங்கீகாரத்திற்கு எங்குபவர், அநின்தம் இல்லாதவர் – என்று ஒருக்குத்து நிலவியபோதும், இவற்றுக்கெல்லாம் விதிவிலக்கக ஒரு மாறுப்பட்ட எழுத்தாளராகத் திகழ்வர் ப்ரெராஸ்பேர் மெரிமே. இவர் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர்; நல்ல கல்வி கற்றுப் பண்மொழிப் புலமை பெற்றவர்; பல உயர்பதவிகளை வசித்தவர். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாட்டு வரலாற்றில் பல தலைசிறுப்பாற்றங்கள் நிசுப்பத்தோதும், இல்லாத அரசாங்கச் செல்வாக்கை அனுபவித்தவர் மெரிமே. மிகப்பெரிய அரசு விருதுகள் இவரைத்தேநுவந்து அவங்கரித்தன. அவற்றுள் ஒன்றுதான் ஃபிராஞ்சு அகாதெமி உறுப்பினர் பதவியும். சமூக வாழ்க்கையில் ஒரு கம்பீச் செல்வாக்குப் பெற்றத் திகழ்ந்த மெரிமே இன்பான கால் அனுபவங்கள் கண்டார்; காதல்விவகாரத்தில் ஒண்டாக்கொண்டி (Duel) சண்டையில் கையில் காயத்துடன் தப்பியவர். சர்வாதிகாரி மூற்றாம் நெற்போலியதுடைய மனைவியின் குடும்பத்திற்கு மிகவும் அந்தாங்க நன்றார் மெரிமே. இவ்வகையில் சர்வாதிகாரியின் நமிக்கைக்குப் பாத்திராவாவும், இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொல்பொருள் ஆய்வாளராகவும் பண்டைய வரலாற்றுச்சின்னங்கள் காப்பாராகவும் எனிதான் பதவிகள் வகித்தவர்; இந்தத் தகுதியினால் அராசாங்கச் செலவில் ஜோப்பா முழுமதும் யைணம் செய்தவர். மெரிமே

விந்தை என்ன வென்றால், இத்துணைப் பேறுகளையும் எனிதாகப் பெற்ற மெரிமே ஒருதுளியல் கொள்கையார் (Pessimist). மனிதர்கள் அதைவரும் தீவிரங்கள் என்பது இவர் என்னை. “எதையும் யாரையும் நம்பக்கடாது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே” என்பதே இவர் கொள்கை, “தீங்கினும்க்கவேண்டும் என்பதற்காகவே கெடுதல் செய்வது பெரும்பாலான மனிதர்களின் இயல்பு” என்று இவர் கூறுவார். மெரிமே

இரத்தவெள்ளம் ஆராகப் பெருகக் கண்டும் அதிர்ந்து போனவர்; விக்டோர் உம்கோ, மௌர்த்தீன் ஆகியோருக்கு நன்பார். ‘இலக்கியத்தில் அமாலுஷ்யசக்திஹன்’ (Du Fantastique en Littérature – 1830) எனும் கட்டுரையில் இவர் இத்தகைய எழுத்தின் வெறுமைகளை வகுத்துக் கோட்பாடுகளை எடுத்தியம்புகிறார். இவருடைய கதைகளில் புக்கியமானதாகக் கருதப்படும் இரண்டின் சருக்கம் கீழே தாப் பட்டுள்ளது.

த்ரில்பி (Trilby) எனும் கதையில் ஓர்ஆவி ஒரு மீனாவளின் மனைவியைக் காதலிக்கிறது. பூசாரி மந்திரம் போட்டு அப்பேயை ஒட்டி விடுகிறான். ஆனால் மீனாவிபெண்ணை அப்பேயின் நினைவு வாட்டுகிறது. ஒரு குள்ளக்கியவளை மாறுபோத்தில் பேய் அவ்விட்டை நெருங்க முயலுகிறது. மீனாவிப்பெண் வீட்டைவிட்டு வெளியே வந்து அப்பேயைத் தொடர்ந்து இடுகாடு நோக்கிச் செல்கிறான். பூசாரி இவர்களைப் பின்தொடர்ந்துவந்து அப்பேயை ஒரு மாப்பொந்துக்குள் தன்னி ஆயிம் ஆண்டுகள் வெளியே வரமுடியாதபடி செய்து விடுகிறான்.

La Fée aux Miettes சிறியவற்றை நாடும் தேவதை எனும் கதையில் ஒரு கிழத்தேவதை ஓர் அணாதை இளைஞரை மனைந்து கொள்ள விரும்பிறிறுது; அவனுக்கு நேரும் வித்துகளிலிருந்தெல்லாம் அவனைக் காப்பாற்பிறிறுது; பிறகு அவனை மனைந்தும் கொள்கிறது. ஆனால் அப்போது அவனுக்குப் பைத்தியம் பிழித்துவிடுகிறது.

நிஜத்துக்கும் கனவுக்கும் இடைப்பட்ட ‘இரண்டுஞ்செட்டான்’ நிலையை விவரிப்பவை இக்கதைகள். இவை நிஜவாழ்வில் வந்து படியுப்போது சித்தபிரியை அல்லது பேய்வழி ‘மரணம்’ சம்பவியதாக விவரிக்கப்படும். பொதுவாக இத்தகைய கதைகள் தறிகெட்டோடும் கனவுகளையும், சித்த சுவாதையும் நிலையென்று புகழ்ந்துபோகும். அதைத் தூற்றாண்டில் வாப்போகும் மிந்டபியல் (Surrealism) எழுத்துப் பாணிக்கு இவர் ஒரு முன்னோடு.

தம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவர்; மனத்திற்கு போத அழுத்தகாரர்; ஏதோ எழுதினாரே தவிர, இலக்கியம் படைக்க வேண்டும் எனும் தவிர வேட்கை இல்லாதவர். மற்ற கொரவங்கள் தாமாகவே இவரை வந்துடைந்து போல், இலக்கிய அங்கீகாரம் தானாகவே இவருக்குக் கிடைத்து. இவர் முதலில் எழுதிய நூலைத் தம் பெயரில் வெளியிடாமல் ‘ஸ்லபெயின் நாட்டு’ நடுஷை ககுல் (எண்பவர்) எழுதிய நாட்கங்களின் மொழிபெயர்ப்பு’ என்று வெளியிட்டார். தொடர்ந்து ஒரு கவிதைத்தொகுப்பும் அவ்வாறே. ஆனால் மிக விரைவிலேயே இவரது குட்டு வெளியாகிவிட்டது. குட்யை எழுத்தாளரான புத்தின், கொகோல் ஆகியோரின் படைப்புகளை ஃபிராஞ்சுவில் மொழிபெயர்த்துவாரர் மெரிமே. சில குறுநாக்கம்கும் எழுதியுள்ள இலக்கியத்துறை : குறுநியுது குறிப்பிடத்தக்கவை மூன்று :

வெள்ள சிலை (La Véopus d' Ille1837): திருமணத்தினத்தன்று கதையாகவன் தன் விரலிலிருந்த மனைமோதிரத்தைச் சுற்றே கழற்றி வைக்க என்னை. அருகேயிருந்த வெண்கல் வீண்ஸ் சிலையின் கையில் போடுகிறான். ஆனால் அவன் அதைத் திரும்ப எடுக்க முயலுப்போது மோதிரத்தைச் சிலையிலிருந்து கழற்றி முடியவில்லை. அச்சிலை அழகி அவனைத் தன் மனைஞராக விதிக்கூட்டுக்கொண்டாரா? முதலிரவில் அவனும் புதுமனைப்பெண்ணாலும் தனித்திறுக்கின்றனர். மறுநாள் காலை அவன் கட்சிலில் பின்மாகக் கிடக்கிறான். இராவு சிலை உயிர்ப்பற்று வந்து அவனை மஞ்சத்தில் கூடுக் கொண்றுவிட்டாக அரண்டுபோன இளமைனவிக் கூறுகிறான். எப்படி அவன் இருந்தான்? மர்மம் நீங்காமலேயே கதைமுடிந்து விடுகிறது.

கொலொம்யா:— (Colomba 1840) கோர்ஸிகா நீவு (நெப்போலியன் போனைர்த் பிறந்த இடம்) வழக்கப்படி, ஒரு குடும்பத்துக்கு ஓர் அவமானம் அல்லது அநீசி இழைக்கப்பட்டால், அந்த வம்சத்தினர் சரிக்கு சரி பழிவாங்கியிடாரான் அங்களங்கும் தீரும் என்பது நம்பிக்கை – இது எத்தனை தலைமுறையாகத் தொடர்ந்தாலும் சரி. வெண்டெட்டா (Vendetta) எனும் சொல்லின் பிறப்பிடம் கோர்ஸிகா நீவு மொழிதான்.

கொலைம்பா எனும் கதாநாயகி, தன் தந்தை கொலைசெய்யப்பட்ட வஞ்சத்தை பெருக்கிலேயே பல்லாண்டுகள் கூறந்து, வெளிநாடுசென்ற தன் சகோதரன் ஊர் திரும்பியின், அவனை உக்பிலிட்டு (அவன் எதிர் வர்சத்துப் பெண்ணைக் காலித்தெரோது) பழி தீர்த்துக்கொள்வதுதான் கூறு.

கர்மேன் (Carmen 1845) ஒரு நாடோடிப்பெண்டிடு கொண்ட காதலால், நேர்மையானதொரு போர்வினாக இருந்த கதாநாயகன் ஒரு திருநாளங்கும், கடத்தல்காராகவும், கொள்ளுக்காலாகவும் மாற்றியான். அமானுஷ்யசக்தி கொண்ட அப்பெண் யாருக்கும் உரிமையாக விரும்பவில்லை. காதலியாக நிராகரிக்கப்பட்டதைத் தங்கமுடியாத அவன் காதலியைக் கொண்டுவிட்டுப் போலில் சரணநடியிறான்.

யதார்த்தமும், சற்றே அழுநுஷ்யமாக நம் அறிவுக்கு எட்டாத விசித்திரமான நிலையில் நடக்கும் நிகழ்வுகளும் மெரிமேயின் கதைகளில் கங்கு காணப்படும், வாசகர்கள் எப்போதும் ஒரு இறுக்கமான நிலையை அனுபவிக்க நேரிடும். கதாசிரியர் நடுநிலையில் நின்று, எந்தப்பக்கமும் சார்பின்றிச் சிற்றிகிக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் இருவகைக் காரணங்கள் கற்பிக்க இயலும்: ஒன்று இயல்பானது; மற்றொன்று மர்மம் கங்க அழுநுஷ்யமானது. தொடக்கத்தில் இருந்தே வாசகர் மனத்தில் ஒரு நெருடல், முடிவுக்குப் பின்னும் விடை விளங்காத குழப்பினை! சில கதைகளை முடிக்காமலேயேகூட விட்டுவிடுவார் ஆசிரியர்.

மிகவும் கோரமான கொலைகிழ்ச்சிகளையும், பயங்கர உரையால்களையும் எவ்விதச் சலனமுமின்றி, விருப்புவெறுப்பின்றி, மளித அறிவின் நம்பகத்தங்களை கொண்டு அளவிடாமல், உணர்ச்சியற்ற நிலையில் நின்று, உள்ளது உள்ளபடி எடுத்து நம்முன் வைக்கும் இவருடைய நடை, வாசகர் உள்ளதைச் சில்லிட்டு உறையச்செய்து நிலைகளையை வைக்கும் தன்மையுடையது. இவருடைய எழுத்தோட்டம் ரத்தினச் சுருக்காக இருக்கும். வருணங்களுக்கு இடியில்லை. சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழும். நேரே கண்டியின் கரு அணுகப்படும்.

ஒரு விவசாயினுடைய மகள். அதிரியேன் ஒரு சீமாட்டி. அமேவி ஒரு நாடக நடிகை.

மேற்கண்ட சிறுகைத்தொகுப்பின் இருதுயில் பத்துக்கவிதைகள் காணப்படுகின்றன. இவை பதினாண்கு வரிகள் கொண்ட ‘சொன்னே’ வகையைச் சேர்ந்தவை. இக்கவிதைத் தீர்டுக்கு Les Chimères— எனப் பெயிட்டுள்ளார் ஆசிரியர். இச்சொல் பூராணத்தில் கூறப்படும் ஒருவகை வினோத விலங்கினைக் குறிக்கும். பல மிருகங்களின் வழவும் ஒன்று சேர்ந்து அனுமயப்பெற்ற ஒரு கட்டுடூருவும் அது. (முக்கும் சாய்ம் நினைவுக்கு வருகிறது). இச்சொல் எந்த ஒழுங்குப் பிறந்த கனவின் விபரத் என்னக்கட்டத்தைக் குறிக்கும். இவை நெர்வால் கயப்பிரக்கான இழந்துபோட்டு தோன்றினான். நெர்வால் மன ஆற்றலுக்காகக் கீழை நாடுக்கூக்குப் பயணம் ஹேர்கெஸ்டு, தாம் கண் காத் சிக்களை ஒரு நாலாக எழுதினார்; 1851 முதல் அவருது மனநிலை அஷ்க்கி பாதிக்கப்பட்டது. மனநோய் மருத்துவமனையில் அவர் பலமுறை சேர்க்கப்படார்; இடையிடையே கவித்துவம் மிக்க சில நூல்களையும் எழுதினார். 1855இல் நல்ல குரிர்க்கவந்தில் பார்ஸ்யகர் வந்து ஒன்றில் தூக்கில் தொங்கிய இவரது பினாம் கண்டெடுக்கப்பட்டது.

எட்டுக்குறுநாவல்களுக்கும், தொடர்த்து வரும் பத்துக் கவிதைகளுக்குமினும், யே ஒரு தொடர்பு இழுப்போவெநதைக் காண முடிகிறது. உராணத்துக்கும், கவிதைக்கும் இடையே தடுப்புக்கால் எதுவும் கிடையாது நின்கைத் திலைநாட்டும் இவர் எழுத்துக்களை குறிப்பிடத்தக்கது. வசக்கவிதை எனும் புதுப்பானிக்கு ஃபிராஞ்சு இலக்கியத்தில் வித்திட்டவர் பெருவார். பின் வந்த பொதலீர் (Baudelaire) பேஷ்ட கவிஞர்களுக்கும் இருப்பதும் நூற்றாண்டின் மீதுபியல் கவிஞர்களுக்கும் (Surrealistes) நெர்வால் முன்னோடி.

ஓரேவியா (Aperlia) வின் உரைநடை வரிகளில், ஒசையின்பம் கவிதையாகக் கொஞ்சம். தாம் காதலித்த பெண் இவ்வுலகில் கிடைக்காமல் போகவே, நெர்வால், தாம் நாக்குத்துக்குச் செல்லும் அனுபவங்களை நூட்பமாய் விவரிக்கிறார். பல பிராய்ச்சித்தங்களுக்குப்பின் கடவுளின் மன்னிப்பைப் பெற்று ஆவியுல்கில் காதலியுடன் இணைவதாகக் கூறும் வருணங்களில் கவித்துவம் தாலாட்டும்.

யதார்த்த உண்மைகளுக்கு அப்பாறப்பட்டு (Surreal) கனவில் இன்பமாக இதுமாகத் தாலாட்டப்பட்டு மிதந்து செல்லும் உணர்வைத்

ஆகையால் பழப்பவர்களுக்குத் துளியும் அலுப்பத்தப்பாத இயல்பான நடை—அன்றாட வழக்கில் உள்ள சொல்லாட்சி—இப்பானி எழுத்தோட்டம் புதுமையானதால் இதுவே இவருக்கு இலக்கியத்தில் இடம் பிழித்துத் தந்தந்து எனலாம்.

11.3. கறுப்பு நிறக்கத்திரவன் மேரார் த நெர்வால் (Gérard de Nerval) 1808–1855

விக்டோர் உம்கோவின் ராசிகாரக கவிதையில் நாட்டங்கொண்ட இவருடைய வாய்க்கை பரிதாந்த்தக்குரியது இவர் ஜென்னி என்ற ஒரு நடிகையைக் காதலித்தார். அவவோ, வேறு ஒருவரை மனந்துகொண்டு பின் சிறிது காலத்தில் இறந்தும்போம்விட்டான். ஆனால் இந்தச் சோகம், நெர்வாலுக்குச் சிற்றப்பிரவையை உண்டாக்கியது, தம்மை வாட்டும் மன அழுத்தத்தையும் மனச்சோர்வையும், எதிர்த்துப் போராட எழுத்தை ஒரு கருவியாகக் கொண்டார் நெர்வால். கனவு காண்பது நொந்த இவரது இதயத்துக்கு இதுப்பறம் அனுபவமாகியது. ஜென்னியில்லை இவர் கொண்ட காதல் இவரது கற்பனையல்லில் ஒரு வேட்கையாக மாறியது. ‘கனவு பொங்கி நிலவாய்வில் வழிந்து பாவியது போல்’ ஜென்னி இவருக்கு ஒரு விளங்குவகத் தேவையாகத் தோன்றினான். நெர்வால் மன ஆற்றலுக்காகக் கீழை நாடுக்கூக்குப் பயணம் ஹேர்கெஸ்டு, தாம் கண் காத் சிக்களை ஒரு நாலாக எழுதினார்; 1851 முதல் அவருது மனநிலை அஷ்க்கி பாதிக்கப்பட்டது. மனநோய் மருத்துவமனையில் அவர் பலமுறை சேர்க்கப்படார்; இடையிடையே கவித்துவம் மிக்க சில நூல்களையும் எழுதினார். 1855இல் நல்ல குரிர்க்கவந்தில் பார்ஸ்யகர் வந்து ஒன்றில் தூக்கில் தொங்கிய இவரது பினாம் கண்டெடுக்கப்பட்டது.

இவருடைய எழுத்துக்களில் குறிப்பிடத்தக்கவை ‘அங்கி குமாரிகள்’ (Les filles du feu). எட்டுக் குறுநாவல்கள் கொண்ட இத்தொகுப்பில் மூன்றாண்டு தொங்குப்பிரவையை கொடுக்கிற தோன்றினான். சேர்ந்தவர்கள் பலமுறை சேர்க்கப்பட்டார்; இடையிடையே கவித்துவம் மிக்க சில நூல்களையும் எழுதினார். சேர்ந்தவர்கள் போல் கொண்டு நெர்வால் மன ஆற்றலுக்காகக் கீழை நாலாக எழுதினார்; 1855இல் நல்ல குரிர்க்கவந்தில் பார்ஸ்யகர் வந்து ஒன்றில் தூக்கில் தொங்கிய இவரது பினாம் கண்டெடுக்கப்பட்டது.

தருவன இவருடைய எழுத்து; அவலேய உரைநடையிலும், கவிதையிலும் காணப்படும். உதாரணத்திற்குச் சிலவிகரியின் மொழியாக்கத்தைக் கீழே காணலாம்:

“கனவு என்பது இரண்டாவது வாய்க்கை; கன்களுக்குப் புவனாகத் தலத்தற்கும் நமக்கும் இடையே இருக்கும் அந்தத் தந்தத்தினாலான கதவுகளைத் துணைப்பதற்கும் என்னை ஒரு சிலர்ப்பு ஆட்டகால்கிறது.” பாலிஸ்நார் வீதிகளில் சென்றுகொண்டு நெர்வால் தரும் வல்லுக்குப் பயணம் ஹேர்கெஸ்டு:

“வனத்தில் கண்சிமிட்டும் விண்ணமின்கள் அத்தனையும் தீவிரன ஒரு சேர் அவனந்துபோய்மிட்டன் போல் எனக்குத் தோன்றியது, மாதாகோவிலில் நான் பார்த்த மெருகுவர்த்திகளைப் போல. காலம் தன் இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டுப்போல் தோன்றியது. இதோ இவ்வுலகத்தில் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாலவுமான வொன்றிகளில் சென்றுகொண்டு நெர்வால் தரும் வருங்களையைப் பாருங்கள்:

“வனத்தில் கண்சிமிட்டும் விண்ணமின்கள் அத்தனையும் தீவிரன ஒரு சேர் அவனந்துபோய்மிட்டன் போல் எனக்குத் தோன்றியது, மாதாகோவிலில் நான் பார்த்த மெருகுவர்த்திகளைப் போல. காலம் தன் இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டுப்போல் தோன்றியது. இதோ இவ்வுலகத்தில் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாலவுமான வொன்றித்தில் ஒரு கருநிறக் கதிரவனைக் காண்பது போல இருந்தது. துய்வரி (Tuyeries) கட்டாந்தகளுக்கு மேலே ஓர் இருத்தக் சிவ்பான பிரம்ப. நான் எனக்குள் கறிக்கொண்டேன். முடிவிலா இரவு தொடர்க்கப் போகிறது. என்ன பயக்காம்? இனிச் சூரியன் இருக்கப்போவதில்லை என்று மனிதர்கள் உணருக்கொடு என்ன ஆகும்?”... “ஹாவுர (Louvre) கட்டடத்தின் அருகே நான் வந்தபோது ஒரு வினோதக்கார்சி! காற்றினால் வேகமாகச் சிறியியக்கப்பட்ட மேகக்கூட்டங்களின் ஊடே, வானில் பல சந்திரங்கள் வேகமாக ஒன்றையொன்று தொடர்ந்து பாய்க்கு சென்றன. முடி தன் உவாயிலேயே பல்வகுவர்களுடைய விலக்கியில் சென்று விவரிக்கிறார். பல பிராய்ச்சித்தங்களுக்குப்பின் கடவுளின் மன்னிப்பைப் பெற்று ஆவியுல்கில் காதலியுடன் இணைவதாகக் கூறும் வருணங்களில் கவித்துவம் தாலாட்டும்.

11.4. ஒரு பிறவிப்பெண் கவிஞர்-மார்சலேன் தெபோர்த் வால்மோர் (Marceline Desbordes Valmore) 786-1859

பத்தொண்பதாம் நூற்றாண்டு கண்ட மிகவுமிகிய பெண்களினாலும் மர்சலன். எளிமொன் குடும்பத்தில் பிறப்பி, துயரங்கள் மிக்க வாழ்க்கை; சில நாடகங்களில் பாடியும், சில சிறுபாத்திரங்கள் ஏற்று நடித்தும் வாழ்க்கையைத் தள்ளியவர். வால்மோர் எனும் பெயர் கொண்ட ஒரு நாடகநடிகர் மணந்த இவருக்கு நான்கு குழந்தைகள். அவை நான்குமே இறந்துபோய்விட்ட சோகம் இவரை வாட்டியது. இவருக்குப் படிப்புக் கல்வியிறுவு சிறையாது, கல்வித் தீவிரமான ஒன்றும் தெரியாது. மாசலன் கூறுவார்:

“கலிஞர்களைப் பற்றியும், கவிதைகளைப் பற்றியும் நினையக் கற்றுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் திருவும், என் வாழ்வின் மற்ற ஆசைகளைப் போல, நிராசயாகவே போய்விட்டது” Sainte - Beuve எனும் இலக்கிய வியரிசகர் கூறுவார்: “கற்று வந்ததன்று, மர்சலன் கவித்துவாம், அது இயற்கை தந்த வாம், புள்ளினம் பாடுவது போல.” உள்ளத்திலிருந்து ஹஸ்டெட்டுப் பெருகுவது இவர்களினது. மனத்தின் கோகம் இயல்பாகக் கிறிதம் செயற்கைத் தன்மை கலக்காமல், எனிய நடையில் வெளிவரும், விக்டோர் உ.பி.கோ மட்டுமல்லது போதலோ, மல்லார்மே போன்ற நூற்றாண்டின் மிகப்பெரிய குறியிட்டுக் கலிஞர்களும், வெளேள், மேம்போ போன்ற சொல்லோடை போற்றும் கலிஞர்களும் மர்சலன் கவிதைகளை மிகவும் ஏற்றிப் போற்றியுள்ளனர். பத்துக்கு ஒரு சோநாக, இதோ ஒரு சிறிய கவிதையில் தமிழாகக்.

மடி நிறைய மலர்கள்

இன்று காலை உனக்குச் சில ரோஜாமலர்கள் கொண்டுதா நினைத்தேன்.

நிறைய அவற்றை அன்றி என்மதியில் இறுக்கக்டிக்கொண்டேன். மிக ஆதிகமாகச் சேர்த்து விட்டேன் போலும், மடி கொள்ளவில்லை.

இருந்தால் அது விகாராமனதுதான். அதில் நீஜி அழிகளின்லை என்றாலும் பொருள் இசையை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? அழகான் ஒர் ஓவியம் எதற்குப் பயன்படும்? அழகிய மஸரால் என்ன பயன்படும்? அழகாக இருப்பது எதுவும் மளிதான் உயிர்வாழ்வதற்கு இன்றியெமையாதது இல்லை."

இந்த அடிப்படைக்கொள்கைகளின் நோக்கின்போடு, கவிதை அரசியல்கொள்கைகளைப் பற்படுவதற்காகவோ, சமுதாய விலிப்புணர்ச்சி உண்டாக்கி ஒரு மாற்றுத்தை ஏற்பட்டதுவதற்காகவோ ஏற்பட்டன்று என்பது இவருடைய கருத்து, (விக்டோரு உப்புக்காவிள் கவிதைகள் இந்த ரகம்). ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குவது கவிதைக்குக் குறித்கொள்ள்று. (விஞ்ஞியிலின் கவிதைகள் இந்த ரகம்). உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளைக் கொட்டி தீர்க்கும் வடிகால் அன்று கவிதை. (மயார்த்தின் கவிதைகள் இந்த ரகம்). அப்படியென்றால் கவிதையில் நோக்கம்தான் என்ன? ‘கவிதை கவிதைக்காகவே’ என்பார் கொட்டியே.

“கவிதை ஆழகின் ஆராதனை; படைப்புச் சுதந்திரத்தின் வெளிப்பாடு. அப்வளாவதான். கவிஞர் எதைப்பற்றி வேண்டுமானாலும் பாடுவதற்கு உரிமையுண்டு. ஒரு கவிதை சமுதாயத்தின் ஒழுக்கப் பண்ணபக் கெடுத்துவிடுகிறது அல்லது யுராத்தத்தைப் பிராபிலிக்க-வில்லை என்று கவிஞர்களைக் குற்றும் சொல்லுதல் அர்த்தவில்லை. காரணம், கலையின் நோக்கம் நன்றாக செய்வதோ உண்மையைக் கண்டு-பிரித்து உரைப்பதோ அன்று. கவிதை ஆழகின் வெளிப்பாடு; அல்லவுதான்.”

ஆகவே, கவிதையின் உருவ வடிவத்திற்கு மிகப்பொய் முக்கியத்துவம் அளிப்பார் தெயோஃபீல் கொத்தியே, “இர் ஒவியன் எப்படிக் காட்சிகளை நம் கண்முக்களே கொண்டு வர்த்தி நிறுத்துகிறாரோ, அதேபோல் கலிஞ்சு என்னாங்களைக் கண்முக்களே கொண்டுவர்த்தி நிறுத்தவேண்டும். இத்தகைய ஏழுத்துவசம் கொடுப்பதற்கு மிகவும் குண உழைப்பு தேவை. ஏதோ தோன்றியவற்றை அப்படியே எழுதிவிடக்

முருக்க அவினாந்து போயிற்று - மலர்கள் பறந்து போயின. காற்றிலே மிதந்து அவையங்களத்தும் கடவுக்குச் சென்றுவிட்டன திரும்பிவர முழுயாதபடி நீரில் மிதந்து மறைந்துவிட்டன. அவற்றின் வள்ளனத்தால் அல்ல வெந்திரமாய் தப்பியும்பாய் சீவந்தது மாலையில், என் உடை பெல்லாம் ரோஜாவின் நறுமணம் கய்மிந்தது. நிலைத்துப்போன அந்நறுமணத்தின் நிலைங்கல என்னில் நாகர்ந்துபாரேன்.

(குறிப்பு - சாதாரணமாகப் பெறும்பாலும் காணப்படுவது வரிக்கு 12 சீர்கள் அல்லது இருட்டைப்படையில், 10, 8, அல்லது 6. ஆனால் இக்கிளித் ஸ்பிராஞ்சு மூலத்தில் வரிக்கு 11சீர் - பத்திகள் நாள்கு வரிக்குப் பதிலாக மூன்று வரிகள்).

11.5. தெயோஃபீல் கொத்தியே (Théophile Gauthier)
1811–1872

தெய்யால்பில் கொத்துமே, நெர்வாவுடையை நண்பர்; விக்டோர் உம்போவின் ரசிகர். ஏர்நானி எனும் நாடக அருங்கேற்றத்தில் கலவரம் நடந்ததோபோ, இவர், அதில் உம்போவின் நாடகத்தின் வெற்றிக்காகத் தீவிராகக் களத்தில் இறங்கிப் போராட்டார். ஒவியத்தில் மிக்க நாட்டம் கொண்ட இவர், கலைவிமரிச்காரகவும், பத்திரிகை நிருபாகவும் பணியாற்றியவர்; பல இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை எழுதியவர்: அபானுஷ்ய நித்யுவகைகளுக்கொண்ட குறைாவல்களை எழுதியவர். Roman de la Momie எனிட்ட பினங்களைப் பற்றியது. Albertus யந்திரக்காரியின் மாயத்தில் சிக்கிய ஒர் ஓவியரைப் பற்றிய கதை. ‘கலை கலைக்காகவே’ என்று இவர் கூறுவார்.

“ ஒரு கலைப்படைப்புக்குப் பயன் என்று எதுவும் தனியாக இல்லை. அந்தப் படைப்போன் பயனும். ஏதற்குமே பயன்பாரத பொருள்தான் உண்மையிலேயே அழகானது. ஒரு பொருளினால் எதாவது பயன்

கூடாது. சொர்கள் ஒவ்வொன்றும் இருத்தினாம், முத்து, பவளாம், வைலாம், வைக்ரீயம் போன்றது. பொன்னசீ சேர்த்து அவற்றைத் தக்கபடி எடுப்பாக அமைத்து ஒர் அடித்தையோ வளையலோ செய்து காட்டும் ஒரு திறன்பிக்க பொற்கொல்லவரைப் போல, அழகுணர்ச்சி வெளிந்தோன்றும் வளைணாம் அமைத்து ஜோலிக்கச் செய்வதுதான் உண்ணமயான கவிஞரின் பணி."

தெய்யாப்பல் கொத்தியே எழுதியின்ன கவிஞர்த்திராட்டுக்குப் பெய்க்கால் நினைவுப் பதிக்கும் தங்களும் சொற்கள் மூலம் வேற்றுக்கொண்டு வருகிறார்கள். அதைப் போன்ற ஒரு கவிஞர் பொருத்தமான பொருளுடைய சொற்கள் மட்டுமல்ல, அவற்றின் ஒன்றையும் அருகே வருகிற மற்ற சொற்களுடன் அவை இணையும்போது அவையும் இட்பொருத்தம், குறுகிய சீர் அல்லது நெடிய சீர் ஆகியவற்றால் கிடைக்கும் இசைத்தன்மை - ஆகிய அளவித்தன்மை மிகவும் கவனத்துறைமுக தொழில்திறனும் பண்டித் தளிக்க வேண்டும்" என்பது கொத்தியேவின் கொள்கை.

இந்தக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கவிதைகளை வழக்கப்போரும் பானாக கவிஞர்கள் என்னழைக்கப்படும் சிலரைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்கின்றோம்.

三

